

සමටයකට පත් කරන ලද මුද්දර ගාස්තු පිළිබඳ ප්‍රකාශනය
ஒருங்கூட்டல் முத்திரை வரிக்கான கூற்று
STATEMENT OF STAMP DUTY COMPOUNDED

කාලපරිච්ඡේදය/ காலப்பகுதி/ Period From	<input type="text"/>	සිට இருந்து From	<input type="text"/>	දක්වා வரை To	කාලපරිච්ඡේද කේතය/ காலப்பகுதி குறியீடு/ Period Code	<input type="text"/>
---	----------------------	------------------------	----------------------	--------------------	--	----------------------

බදු ගෙවන්නා හඳුනා ගැනීමේ අංකය / வரிசெலுத்துநர் அடையாள இலக்கம்/ Taxpayer Identification Number (TIN)	<input type="text"/>
ලිපිනය/ முகவரி/Address	<input type="text"/>
නිකුත් කරන ලද දිනය/ வழங்கப்பட்ட திகதி/ Date of Issue:	නියමිත දිනය/ உரிய திகதி/Due Date:
<p>1982 අංක 43 දරන මුද්දර ගාස්තු පනතේ 13 වන වගන්තිය යටතේ නිවේදනය 1982 ஆம் ஆண்டின் 43 ஆம் இலக்க முத்திரைத் தீர்வைச் சட்டத்தின் 13 ஆம் பிரிவின் கீழான அறிவித்தல்./Notice under section 13 of Stamp Duty Act, No. 43 of 1982</p> <p>ප්‍රකාශනය සම්පූර්ණ කිරීම සඳහා වැදගත් උපදෙස්./ கூற்றினை நிரப்புவதற்கான முக்கிய அறிவுறுத்தல்கள்./ Important Instructions To Fill The Statement.</p> <ul style="list-style-type: none"> කරුණාකර වටිනාකම් ශ්‍රී ලංකා රුපියල්වලින් සඳහන් කරන්න/ பெறுமதிகளை இலங்கை ரூபாவில் குறிப்பிடவும்/ Please indicate the values in LKR. 101 යටතේ දක්වා ඇති විශේෂිත සාධන පත්‍ර අදාළ වන්නේ නම්, 102, 103 හා 104 යටතේ දී ඇති කොටු සම්පූර්ණ කරන්න/101 இன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள சாதனங்கள் ஏற்புடையதாயின் 102, 103 மற்றும் 104 இன் கீழுள்ள கூடுகளை நிரப்பவும்./If the specified instruments under 101 is applicable, fill the given cages under 102, 103 and 104. උපදෙස්වල නියමිත ආකෘතිය අනුව පවත්වා ගත යුතු අතර කොමසාරිස් ජනරාල් විසින් ඉල්ලා සිටින අවස්ථාවක දී ඉදිරිපත් කරනු ලැබිය යුතුය/அட்டவணைகள் குறிப்பிடப்பட்ட மாதிரியில் காணப்படுதல் வேண்டும் என்பதுடன் உள்ளூர் இறைவரி ஆணையாளர் நாயகம் கோரும் போது சமர்ப்பிக்கப்படுதல் வேண்டும்./Schedules should be maintained as per prescribed format and should be submitted if request by CGIR. <p>2 කොටස සම්පූර්ණ නොකරන්නේ නම්, නිදහස් කරන ලද සාධන පත්‍ර නොමැති සේ සලකනු ඇත/2 ஆம் பகுதி பூரணப்படுத்தப்படவில்லை எனில் விலக்களிக்கப்பட்ட சாதனங்கள் எதுவும் வழங்கப்படவில்லை எனக்கொள்ளப்படும்/ If Part 2 is not filled it would be treated as no exempted instruments had been issued.</p>	

1 කොටස/ பகுதி 1/Part 1 – මුද්දර ගාස්තු ගෙවිය යුතු සාධන පත්‍ර/முத்திரை தீர்வைக்கு பொறுப்புடைய கூறுகள்/ Stamp Duty Liable Instruments

101	102	103		104	
		වටිනාකම/ பெறுமதி/ Value	රුපියල්/ இ.ரூ/ LKR	මුද්දර ගාස්තු/ முத்திரை தீர்வை/ Stamp Duty	ශාස්තම/ சதம்/ Cents
විශේෂිත සාධන පත්‍ර වර්ගය/ குறிப்பிட்ட சாதனங்களின் வகைகள்/ Type of Specific Instrument	සාධන පත්‍ර සංඛ්‍යාව/ சாதனங்களின் எண்ணிக்கை/ No. of Instruments	ශාස්තම/ இ.ரூ/ LKR	ශාස්තම/ இ.ரூ/ LKR	ශාස්තම/ இ.ரூ/ LKR	ශාස්තම/ சதம்/ Cents
A	රක්ෂණ බැංකු/ காப்புறுதி கொள்கைகள்/ Policies of insurance				
B.i	විදේශ මත්පැන් නොවන මත්පැන් බලපත්‍ර வெளிநாட்டு மதுபானங்கள் அல்லாத மதுபானங்களுக்கான அனுமதிப்பத்திரம் / Non foreign liquor Licenses				
B.ii	විදේශ මත්පැන් බලපත්‍ර/ மதுபான வெளிநாட்டு மதுபான அனுமதிப்பத்திரங்கள் / Foreign Liquor Licenses				
B.iii	නොතරිස් බලපත්‍ර/ நொத்தாரிச அனுமதிப்பத்திரங்கள்/ Notary Licenses				
B.iv	වෙනත් බලපත්‍ර/ ஏனைய அனுமதிப்பத்திரங்கள்/ Other Licenses				
C	කෙඩ් කාඩ් ගනුදෙනු/ கடன் அட்டை பரிமாற்றம்/ Credit Card Transactions				
D	වැටුප් ලදහත්/ உள்ளிய பற்றுச்சீட்டுக்கள்/ Salary Receipts				
E	ලදහත් හා නිදහස් කිරීම/பெற்றவைகளும் தீர்த்தவைகளும்/ Receipts & Discharges				
F	බැඳීමකර හා උකස්කර/ முறிகளும் குத்தகைகளும்/ Bonds & Mortgages				
G	පොරොන්දු නෝට්ටු/ வாக்குறுதிப் பத்திரங்கள்/ Promissory Notes				
H	කල් බදු, බදු කුලී හා කුලී/ குத்தகை, வாடகை மற்றும் கூலி/ Lease, Rent & Hire				
I	වෙනත්/ ஏனையவை/ Other				
මුද්දර ගාස්තු එකතුව/ Total Stamp Duty/ மொத்த முத்திரை தீர்வை		100			

2 කොටස/பகுதி - 2/ Part 2 - මුද්දර ගාස්තු නිදහස් කරන ලද සාධන පත්/ முத்திரைத் தீர்வை விலக்களிக்கப்பட்ட சாதனங்கள்/ Stamp Duty Exempted Instruments

201		202		203														
විශේෂිත සාධන පත් වර්ගය/ குறிப்பிட்ட சாதனங்களின் வகைகள்/ Type of Specific Instrument		සාධන පත් සංඛ්‍යාව/ சாதனங்களின் எண்ணிக்கை/ No. of Instruments		වටිනාකම/ பெறுமதி/ Value														
				රුපියල්/ இ.ரூ/ LKR										ශෂ්‍යම Cents				
A	රන්ෂණ බද්ද/ காப்புறுதி கொள்கைகள்/ Policies of insurance																	
B.i	විදේශ මත්පැන් නොවන මත්පැන් බලපත්‍ර බෙහෙරිතාලු මත්පානාංක අලුලාත මත්පානාංකලුකාන අනුමතීප්පත්තීරම / Non foreign liquor Licenses																	
B.ii	විදේශ මත්පැන් බලපත්‍ර/ මත්පානාංක බෙහෙරිතාලු මත්පානාංක අනුමතීප්පත්තීරම / Foreign Liquor Licenses																	
B.iii	නොකාරිස් බලපත්‍ර/ බ්‍රොතර්තාරිසු අනුමතීප්පත්තීරම / Notary Licenses																	
C	ක්‍රෙඩිට් කාඩ් ගනුදෙනු/ සුල්ලන් අල්ලාදා පරිමාර්තරම/ Credit Card Transactions																	
D	වැටුප් ලද්දන්/ නුනුතීය පර්තූසුල්ලුකුකු/ Salary Receipts																	
E	ලද්දන් හා නිදහස්කී ලීම්/බෙර්තරවෙසුලුරම තීර්තරවෙසුලුරම/ Receipts & Discharges																	
F	වැලුමකර හා ලකුණු/ මුරිකුලුරම සුල්ලකෙසුලුරම/ Bonds & Mortgages																	
G	පොරොන්දු නෝට්ටු/ වාසුලුරම ප්‍රමිසුරුරම / Promissory Notes																	
H	කල් බදු, බදු කුලී හා කුලී/ සුල්ලකෙසුලුරම, වාලකෙසුලුරම මර්තූරම / Lease, Rent & Hire																	
I	වෙනත්/ ඉරුගෙයවෙ/ Other																	

3 කොටස/பகுதி 3/ Part 3

300	ගෙවූ මුදල/ மேற்கொள்ளப்பட்ட கொடுப்பனவு/ Payment made	310	ගෙවූ දිනය/ கொடுப்பனவு திகதி/ Payment Date	D	D	M	M	Y	Y	Y	Y
400	ගෙවිය යුතු මුදල*/ நிலுவையிலுள்ள பொறுப்பு/ Outstanding Liability	410	ආපසු ගෙවිය යුතු මුදල**/ மீளளிப்பு தொகை/ Refundable Amount								

*400 කොටුව, ගෙවිය යුතු මුදල:- 100 කොටුව > 300 කොටුව නම්, 100 කොටුවේ අගයෙන් 300 කොටුවේ අගය අඩු කරන්න. 400 கூடு, நிலுவையிலுள்ள பொறுப்பு:- கூடு 100>300 எனில் கூடு 100-300 ஐ பயன்படுத்தவும்/ Cage 400, Outstanding Liability:- If cage 100 > 300, use Cage 100 – Cage 300

**410 කොටුව, ආපසු ගෙවිය යුතු මුදල:- 300 කොටුව > 100 කොටුව නම්, 300 කොටුවේ අගයෙන් 100 කොටුවේ අගය අඩු කරන්න. 410 கூடு, மீளளிப்பு தொகை:- கூடு 300 > 100 எனில் கூடு 300 – 100 ஐ பயன்படுத்தவும்/ Cage 410, Refund Amount:- If cage 300 > 100, use Cage 300 – Cage 100

4 කොටස/பகுதி 4/ Part 4

Declaration

මම ප්‍රකාශනයෙහි මා විසින් ඉදිරිපත් කරන ලද සියළුම තොරතුරු මාගේ දැනීමේ හා විශ්වාසය පරිදි සත්‍ය, නිවැරදි හා සම්පූර්ණ බව ප්‍රකාශ කරමි. සාවද්‍ය හෝ අසත්‍ය ප්‍රකාශ සිදු කිරීම හෝ ව්‍යාජ තොරතුරු ඉදිරිපත් කිරීම වරදක් බව දැනිමි. இந்த கூற்றில் தரப்பட்டுள்ள விபரங்கள் யாவும் நான் அறிந்த வரையில் உண்மையானவையும் சரியானவையும் என்பதுடன் பூரணமானவையும் என நான் வெளிப்படுத்துகின்றேன். தவறாக அல்லது பிழையான கூற்றை வழங்குவது அல்லது பொய்யான தகவலை வழங்குவது குற்றமாகும் என்பதை நான் அறிவேன். I declare to the best of my knowledge and belief that all particulars furnished in this Statement are true, correct and complete. I am aware that making an incorrect or false statement or giving false information is an offence.

ප්‍රකාශකරුගේ සම්පූර්ණ නම/ வெளிப்படுத்துநரின் முழுப் பெயர்/ Full Name of Declarant	
නමුත්/ பதவிப் பெயர்/ Designation	(කළමනාකරු අධ්‍යක්ෂ/අධ්‍යක්ෂ/ලේකම්/முனை தலைவர்) (முகமைத்துவ பணிப்பாளர்/ பணிப்பாளர்/ செயலாளர்/ பிரதான உத்தியோகத்தர்) (Managing Director/Director/Secretary/Principal Officer)
කාර්යාලීය ලිපිනය/ அலுவலக முகவரி/ Official Address	
දුරකතන අංකය/ தொலைபேசி இல/ Telephone No.	ජංගම දුරකතන අංකය / கையடக்கதொ.பே/ Mobile No.
විද්‍යුත් තැපෑල/ மின்னஞ்சல்/ Email	
අත්සන/ கையொப்பம்/ Signature	OFFICIAL FRANK
දිනය/ திகதி/ Date	D D M M Y Y Y Y

සාවද්‍ය වාර්තාවක් ඉදිරිපත් කිරීම, වාර්තාවක් ඉදිරිපත් නොකිරීම හා නියමිත දිනට බදු නොගෙවීම මත ඕනෑම පුද්ගලයෙකුට දඩ නියම කෙරෙන බව කාරුණාවේන් සලකන්න. தவறான விபரத்திரட்டினை தயாரிக்கும் அல்லது சமர்ப்பிக்கும் மற்றும் உரிய திகதியில் வரிகளை செலுத்தாதிருக்கும் எவரேனும் நடபர் மீது தண்டம் விதிக்கப்படும் என்பதனை கவனத்தில் கொள்ளவும். Please note that penalties are imposed on any person making an incorrect return, not submitting a return and for non-payment of taxes on due date.